

October 06, 2020 -Steering committee Meeting – by Zoom

ஐப்பசி 06, 2020 – வழிப்படுத்து குழு சந்திப்பு – சும் செயலி ஊடாக

நேரம்: மாலை 7.00 மணி

கீர்த்தனா ராங், நீதன் சண், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், மருத்துவர் இராமநாதன் லம்போதரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், விது இராமச்சந்திரன், பமீலா கேதீஸ் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரல் கீர்த்தனா ராங் அவர்களால் பிரேரிக்கப்பட்டு நேத்ரா றொட்றிகோ அவர்களால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

கனடிய கட்டுமானத்தில் முதலீடு செய்தல் - ICIP - (The Investing in Canadian Infrastructure Program) என்னும் கனடிய மத்திய மற்றும் மாகாண அரசுகளின் கூட்டுநிதி வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பம் பற்றிய இற்றைப்படுத்தல்:

ஓண்டாரியோ மாகாண அரசு தாம் பரிந்துரைக்கும் செயற்திட்டங்கள் பற்றிய விபரங்களை இன்னமும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என சிவா விமலச்சந்திரன் அறியத்தந்தார். அவர்கள் இன்னமும் தாம் பரிந்துரைக்கும் செயற்திட்டங்களுக்கான மேலதிக விபரங்களைத் தரவமைத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். திட்டங்களின் சமூகத்துக்கான வேலைவாய்ப்பு நன்மைகள் பற்றிய தகவல்களைத் தற்பொழுது அவர்கள் கோரியிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பணியமர்த்தல் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்;

இது பற்றி றொட்றிகோ, நீதன் சண், விது இராமச்சந்திரன் ஆகியோர் இற்றைப்படுத்தினார்கள். சபை இதுபற்றிக் கலந்துரையாடியது. விது இராமச்சந்திரன் இது பற்றி சபைக்கு மேலும் தெளிவுபடுத்தினார். சபையானது பணியாளர்களுக்கு உதவியாகத் தன்னார்வத் தொண்டர்களை உள்வாங்கும் சாத்தியக்கூறுகள் பற்றிக் கலந்துரையாடியது.

சமூகத்துக்குத் தகவல்களைப் பரிமாறும் திட்டம் பற்றிய விளக்கம்

கீர்த்தனா ராங் சமூகத்துக்கான தகவல்களை வழங்குவது பற்றி இற்றைப்படுத்தினார். 311 Stain Road (ஸ்ரெயின் வீதி)

அமைவிடத்தை பொது அரச அனுமதிச் சபையானது – General Government Licensing Committee - தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்க்கான இடமாகப் பரிந்துரைத்தமை சமூகத்தினரால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டமை குறிப்பிடப்பட்டது.

நிலக் குத்தகை பற்றிய இற்றைப்படுத்தல்:

311 Stain Road (ஸ்ரெயின் வீதி) அமைவிடத்தை பொது அரச அனுமதிச் சபையானது – General Government Licensing Committee - தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்க்கான இடமாக ஐப்பசி 5ம் திகதி அனுமதி வழங்கியிருப்பதை சிவா விமலச்சந்திரன் அறியத்தந்தார்.

நகரசபை உறுப்பினர் ஜன்ஸ்லி அங்கு இதற்கு சமர்ப்பித்த இரண்டு மேலதிக திருத்தங்கள் எமது செயற்திட்டத்தின் அமுலாக்கலுக்குச் சாதகமாக அமையும் என்று கீர்த்தனா ராங் கூறினார்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக ரொறன்றோ நகரசபையானது 311 Stain Road (ஸ்ரெயின் வீதி) அமைவிடத்தை தமிழ்ச் சமூக மையம் அமைவதற்க்கான இடமாக ஐப்பசி 27 தொடக்கம் 29 வரையுள்ள அமர்வில் அறிவிக்கவுள்ளதாக சிவா விமலச்சந்திரன் தெரிவித்தார்.

சமூகத்துடனான பரந்துபட்ட கலந்துரையாடல்கள்:

நகரசபையின் அறிவிப்பின் பின்னர், சமூகத்துடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுப்பதன் அவசியத்தை சபை கலந்துரையாடியது.

பமீலா கேதீஸ் பிராரிக்க நீதன் சண் ஆமோதிக்க கூட்டம் நிறைவுபெற்றது.